

(தனி உரிமையாளர் நிலை நிறுவனத்திற்கானது)



(தயவு செய்து படிவத்தை பெரிய எழுத்துக்களில் நிரப்புங்கள் மற்றும் ஒரே மையில் எழுதுங்கள். இது மிஷின் ரீடரின் ஃபார்ம் மற்றும் ஒரு ஸ்கேனர் மூலம் கட்டத்தப்டும்.)

உரித்தாகும் விதத்தில் கட்டங்களை டிக் செய்யுங்கள். ☒ *கண்டிப்பாக நிரப்ப வேண்டிய கட்டங்கள்.

--

[illegible]

பெயர்																																		
* உள்ளிணைப்பு தேதி	D	D	M	M	Y	Y	Y	Y	* உள்ளிணைக்கப்பட்ட நகரம்											* உள்ளிணைக்கப்பட்ட நாடு														
* பான் நம்பர்									ஜிஎஸ்டிஎன் நம்பர்																									
* தொழிற்சாலை வகை	☐ தயாரிப்பு ☐ எளிப்பிஎஃப்சி ☐ கட்டுமானம் ☐ லாபம் இல்லாத அமைப்பு ☐ மைக்ரோ என்டர்பிரைசஸ் ☐ மற்றவை (தயவுசெய்து குறிப்பிடுங்கள்)																																	
* வருடாந்திர டர்ன்ஓவர் (கார்போரேட்ஸ்/சாராசி வருமானம்)	☐ 0-5 லட்சங்கள் ☐ 5-10 லட்சங்கள் ☐ 10-25 லட்சங்கள் ☐ 25-50 லட்சங்கள் ☐ 50 லட்சங்கள் - 1 கோடி ☐ 1-5 கோடி ☐ 5-25 கோடி ☐ 25-50 கோடி ☐ 50-100 கோடி ☐ > 100 கோடிக்கு மேல். மற்றவை எனில், வங்கியின் கேஷ்யசி பாலிசிபடி இண்டஸ்ட்ரி கோட் திரப்புகள்																																	
சட்டபூர்வ அமைப்பு அடையாள எண்																சட்டபூர்வ அமைப்பு அடையாள எண் காலாவதி தேதி	D											D	M	M	Y	Y	Y	Y
ஆர்இஆர்ஏ பதிவு எண்											அமைப்பின் இணையதளம் யூஆர்எல்																							
* நீங்கள் அரசியல் சார்புடைய நபரா அல்லது அத்தகைய ஏதேனும் நபரின் உறவினரா?	☐ ஆம் ☐ இல்லை																																	

விரும்பப்படும் தபால் முகவரி (இதற்கான சான்று கட்டாயம்)											
ஷாப்/ ஆபீஸ் நம்பர் மற்றும் பில்டிங்கின் பெயர்/ எண்											
ரோடு/தெரு பெயர்/நம்பர்											
*லேண்ட் மார்க்					*நகரம்						
*மாநிலம்					*நாடு						
தொடர்பு விபரங்கள்											
*கன்ட்ரி கோடு			எஸ்டிடி கோடு			போன் நம்பர்			எக்ஸ்டென்ஷன்		
*மொபைல் நம்பர்			(எஸ்எம்எஸ் அலெர்ட்கள் பெறுவதற்கு)								
இமெயில் ஐடி											
இ-ஸ்டேட்மெண்ட்கள் அல்லது இ-அலெர்ட்கள்											
தபவு செய்து சுற்றுப்பந்துமுனுக்கு நன்மையளிக்கும் விதத்தில் இ-ஸ்டேட்மெண்ட்கள் பெறுவதைத் தேர்ந்தெடுக்க உங்கள் சரியான இ-மெயில் ஐடியங்கள், காசித் வடிவிமான அறிக்கை தேவையெனில், பின்னர் அருகிலுள்ள ஆர்பிஎஸ் கிளைக்கு வாருங்கள்.											
வணிகத்தின் முதன்மையான இடம் (ஏ. பதிவு செய்துள்ள முகவரிக்கு மாறுபட்டது எனில், கீழே நிரப்பப்பட வேண்டும். பி. இதற்கான சான்று கட்டாயம்)											
ஷாப்/ ஆபீஸ் நம்பர் மற்றும் பில்டிங்கின் பெயர்/ எண்											
ரோடு/தெரு பெயர்/நம்பர்											
*லேண்ட் மார்க்					*நகரம்						
*மாநிலம்					*நாடு						
விரும்பப்படும் தபால் முகவரி ☐ பதிவு செய்துள்ள அலுவலக முகவரி ☐ வணிகத்தின் முதன்மையான இடம்											

	கையெழுத்திட அங்கீகரிக்கப்படுபவர்(கள்)-ன் பெயர்	பதவி	வாடிக்கையாளர் ஐடி நம்பர் (தற்போதுள்ள வாடிக்கையாளர் எனில்)
1.			
2.			

☐ நடப்புக் கணக்கு திட்டத்தின் பெயர்	☐ திட்டத்தின் பெயர்	☐ *எனம்பி/ஏக்யூபி/க்யூபிடி ரூபாய்	☐ உரிமையாளர்	☐ *யானோமஸ் ஒருவர்
*சராசரி மாத இருப்பு/சராசரி காலாண்டு இருப்பு /காலாண்டு மதிப்பு அளவு- சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கிற்கு			(*கட்டாயமான சேர்க்கை எனில் மட்டும்)	

எஸ்எம்எஸ் பேங்கிக் ☐ ஆம் ☐ இல்லை	விருப்பத்தேர்வுக்குரிய எஸ்எம்எஸ் அலர்ட் ☐ ஆம் ☐ இல்லை	விருப்பத்தேர்வுக்குரிய ஈமெயில் அலர்ட் ☐ ஆம் ☐ இல்லை
நடப்பு கணக்குகளுக்கு ரூ.5000க்கு அதிகமான தொகை வரவாகும்போது மட்டுமே விருப்பத்தேர்வுக்குரிய அலர்ட் அனுப்பப்படும் என்பதை தயவுசெய்து கவனியுங்கள். ஆப்ஷனல் அலெர்ட்களுக்கு கட்டணம் விதிக்கப்படும். விவரங்களுக்கு கட்டண அட்டவணையைப் பாருங்கள். பரிவர்த்தனை தொகை எதுவாயினும் சரி, கட்டாயமான அலெர்ட்களை நீங்கள் தொடர்ந்து இலவசமாகப் பெறுவீர்கள் என்பதை தயவுசெய்து நினைவினை வைத்திருங்கள். தகவல் தொடர்புக்கு விருப்பப்படும் மொழி: ☐ ஆங்கிலம் ☐ இந்தி ☐ மராத்தி ☐ அஸ்ஸாமியில் ☐ பெங்காலி ☐ குஜராத்தி ☐ கன்னடம் ☐ மலையாளம் ☐ ஒரியா ☐ பஞ்சாபி ☐ தமிழ் ☐ தெலுங்கு ☐ மற்றவை:		
செக் புக் ☐ ஆம் ☐ இல்லை	டெபிட் கார்டு ☐ ஆம் ☐ இல்லை கார்டு வகை: ☐ என்டர்பிரைஸ் ☐ இன்சிக்னியா ☐ சிக்னேசர்+ ☐ பிளாக்கித் ☐ க்ரெஸ்ட் ☐ மற்றவை	
☐ டோர்-ஸ்டெப் பேங்கிக் (*சர்வீஸ் அளிக்கப்படக் கூடிய பகுதிகளில் மட்டுமே உரித்தாகும்)		

7. *பணம் போடப்படும் முறை

துவக்கத்தில் தொகை ரூபாய் வாந்ததைகளில்

☐ கேஷ்^ ☐ செக் நம்பர்@ தேதி கொடுக்கப்பட்ட இடம் வங்கி கிளை ☐ எனது ஆர்பிஎல் பேங்க் அக்கவுண்ட் நம்பரில் கழித்துக் கொள்ளுங்கள்

பொறுப்பு துறப்பு: கணக்கில் போதிய பணம் இல்லையென்றால், உரித்தாகும் சேவை கட்டணங்களை வசூலிக்க வங்கிக்கு உரிமை உண்டு.

^கணக்கு துவக்கும்போது, ஆரம்பத்தில் போடப்படும் தொகை ரொக்கம் எனில் வாடிக்கையாளர் வங்கி கிளைக்கு நேரில் வந்து அதிகாரப்பூர்வமான ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். (சிஏஎல்ஏக்காக மட்டும் உரித்தாகும்)

@செக் அக்கவுண்ட் பேய் என கிராஸ் செய்யப்பட்டு ஆர்பிஎல் பேங்க் லிட். <அக்கவுண்ட் விண்ணப்பதாரின் பெயரில்> எழுதப்பட வேண்டும்.

8. *கிரெடிட் வசதி விபரங்கள்

கிளையன்ட் அண்டர்டேக்கிங் (தயவுசெய்து ஏதேனும் ஒரு விருப்பத்தேர்வை டிக் செய்யுங்கள்)

☐ நான்/நாங்கள் வங்கி அமைப்பில் எந்த வங்கியிடமிருந்தும் எந்த கடன் வசதியையும் பெறவில்லை. வருங்காலத்தில், நான்/நாங்கள் வேறு ஏதேனும் வங்கியிடமிருந்து ஏதேனும் கடன் வசதியைப் பெற்றால், அத்தகைய கடன் வசதிகளைப் பெற்ற 7 வேலை நாட்களுக்குள் நான்/நாங்கள் வங்கிக்கு அட்டவணை ஏ-படி அனைத்து விவரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.

☐ நான்/நாங்கள் <₹5 கோடிக்குள் என கிரெடிட் வசதிகளைப் பேங்கிங் சில்லத்தில் பெறுகிறோம். வங்கி அமைப்பில் கிடைக்கும் கடன் வசதிகள் ₹5 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேலான மதிப்பை அடையும்போது, அது பற்றி வங்கிக்கு அறிவிப்பதற்கு நான்/நாங்கள் பொறுப்பேற்கிறோம்.

☐ நான்/நாங்கள் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையின்படி * விதிவிலக்கு வகையின் கீழ் உள்ளவர்கள் எனத் தெரிவிக்கிறோம் _____ (விதிவிலக்கு பட்டியலுக்கு அட்டவணை சி பாராங்கன்). இந்த பட்டியல் அல்லப்போது திருத்தப்படக் கூடியது.

☐ நான்/நாங்கள் இதர வங்கிகள் இடமிருந்து /ஆர்பிஎல் வங்கி இடமிருந்து, அட்டவணை ஏ-ல் உள்ள விவரங்களின்படி கடன் வசதிகளைப் பெறுகிறோம் மற்றும் இங்கு வழங்கப்பட்ட விவரங்கள் துவ்வியமானவை என உறுதிப்படுத்துகிறோம்.

☐ ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைப்படி வங்கி அமைப்பில், சிசி/ஒடி கடன் வாங்குபவரின் வாங்கும் கடன், ₹5 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், 10%க்கும் அதிகமான கடன் வெளிப்பாடு (சிசி/ஒடி இதன் ஒரு பாகம்) ஆக இருக்கும் ஒரு வங்கியில் மட்டுமே காரண அக்கவுண்ட் வைத்திருக்க முடியும் என்பதை நான்/நாங்கள் புரிந்து கொள்கிறோம். என்னில் வேறு காரண அக்கவுண்ட் இல்லை என்றும், ஆர்பிஎல் வங்கியில் மட்டுமே எனது ஒரே மற்றும் பிரத்தியேகமான காரண அக்கவுண்ட் வைத்திருப்பேன் என்பதையும் உறுதி செய்கிறேன்.

அட்டவணை ஏ - வங்கி வாரியாக கிரெடிட் விபரம்				
சீரியல் நம்பர்	வங்கியின் பெயர்	வெளிப்பாடு வகை (சிசி அல்லது ஒடி அல்லது இதர கடன் வெளிப்பாடுகள்)	% வெளிப்பாடு	தொகை
1.				
2.				
3.				
4.				
5.				
மொத்தம்				

5க்கும் மேற்பட்ட வங்கிகளின் வெளிப்பாடுகளுக்கு, மேலே உள்ள வடிவத்தில் தனித்தானைச் சேருங்கள். (வெளிப்பாடு என்பது வங்கி அமைப்பில் அனுமதிக்கப்பட்ட நிதி அடிப்படையிலான மற்றும் நிதி அல்லாத அடிப்படையிலான ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் வசதிகளின் கூட்டு தொகை)

அட்டவணை பி - கழிப்பதற்கு அங்கீகாரம் (ரத்து செய்யப்பட்ட செக் நகலை தயவுசெய்து பெற்றுக் கொள்ளுங்கள்)									
ஆர்பிஎல் வங்கி அல்லது கலெக்ஷன் அக்கவுண்ட்ருக்காக ஒருங்கிணைந்த கடன் வெளிப்பாட்டில் 10%க்கும் குறைவுள்ள சிசி/ஒடி கணக்குகளுக்காக.									
நான்/நாங்கள் கணக்கில் கழித்துக் கொண்டு அந்த பணத்தை என்இன்எப்பி/ஆர்பிஎல்எல் மூலம் குறிப்பிட்ட கணக்கு எண்ணில் செலுத்திட ஆர்பிஎல் வங்கியை அங்கீகரிக்கிறோம்.									
பயனாளியின் கணக்கின் பெயர் (இதர வங்கியில்): _____									
வங்கியின் பெயர்: _____ கிளையின் பெயர்: _____ ஐஎஃப்எல்சி _____ கோடு: _____									
☐ இந்த உறுதிமொழியின்படி எனது கணக்கில் நிலையான செயல்குறிப்புகளை நான் நிர்ணயிக்க விரும்புகிறேன்.									
* எஸ்ஜி ஆர்பிஎல் தேதி: கணக்கு துவக்குதல் / மாற்றதல் தேதி D D M M Y Y Y Y எஸ்ஜி முடிவு தேதி: டிசம்பர் 2099. *அடுத்த நான் காவை நேரப்படி டிஃபால்ட்டு எஸ்ஜி காலமுறை செட் செய்யப்படும்.									
சி.ஆர்.எல்எல், சி.டிஃபிட் இன்ஃபர்மேஷன் கம்பெனிகள் (சுரூபிகள்) மற்றும் நேஷனல் இ-கவரன்ஸ் சர்வீஸ் லிமிடெட் (என்இஎஸ்எல்) ஆகியவை அளிக்கும் வெளிப்பாடு தகவல் விவரங்களைச் சரிபார்க்க வங்கியை நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.									
நான்/நாங்கள் குறைந்தபட்சம் அரையாண்டு அடிப்படையில் வங்கிக்கு வெளிப்பாடு விவரங்களை அல்லது கடன் வெளிப்பாட்டின் சேர்க்கையில் மாற்றம் ஏற்படும் போது இவற்றில் எது முந்தையதோ அதை வழங்குவோம்.									
● செட் முடக்கத்தால் கலெக்ஷன் அக்கவுண்ட்(கள்)/ஒடி-சிசி அக்கவுண்ட்(கள்) ஆக மாற்றப்படும் கணக்குகளுக்கு கீழே உள்ள வசதிகள் நிறுத்தப்படுவதை நான்/நாங்கள் உறுதி செய்வோம்:									
● பெட்டி பேங்கிற்கு (ரிடெபிட் மற்றும் சிஜிடி) பரிவர்த்தனை அணுகும் வசதி டி.ஆக்ஸிவேட் செய்யப்படும் (ரிடெபிட் மற்றும் சிஜிடி) ● அனைத்து கார்டுகளும் நிறுத்தமாக முடக்கப்படும் ● வழங்கியுள்ள ஏதேனும் காசோலை(கள்) பணம் வழங்கப்படாமல் நிறுத்தப்படும். ● இசிஎல், எஸ்ஜி, ஆட்டோ ஸ்வீப்-அவுட் வசதி நிறுத்தப்படும். ● யூ.பிடி, பிஓஎல் முதலிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அணுகுதல் வசதி நிறுத்தப்படும்									
ஒடி/சிசி/கலெக்ஷன் அக்கவுண்ட் வழக்கமான கரண்ட் அக்கவுண்ட் / ஒடி-சிசி அக்கவுண்ட் ஆக மாற்றப்படும்போது, தேவையான கடன் வசதிக்காக நான்/நாங்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நான்/நாங்கள் அறிவோம்.									

அட்டவணை சி - விதிவிலக்கு பட்டியல்	
1. ரியல் எஸ்டேட் புரான்குக்களுக்கான கணக்குகள் (ரெரா) 2. ஆர்பிஐ-ஆல் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக பேமெண்ட் அக்கிரெடிட்/பிரெய்டு பேமெண்ட் இன்ஸ்ட்ருமெண்ட் வழங்குபவர்களின் நோடல் அல்லது எஸ்க்ரோ கணக்குகள். 3. டெபிட் கார்டு/ஏடிஎம் கார்டு/கிரெடிட் கார்டு வழங்குபவர்கள்/அளிப்பவர்கள் சம்பந்தப்பட்ட பாக்கிகளை செட்டில் செய்வதற்கான கணக்குகள் 4. ஃபெமா 1999 கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள கணக்குகள் 5. ஐபிஓ/என்எஃப்ஓ/எஃப்பிஓ/லேர் பைபேக் / டிவிடென்ட் வழங்குதல்/கமர்சியல் பேப்பர்கள் வெளியீடு/ டிபென்சர்கள் ஒதுக்கீடு/ கிராஜுவிட்டி நோக்கத்திற்கான கணக்குகள் 6. வரிகள், டியூட்டிகள், சட்டப்பூர்வ பாக்கித் தொகைகள் முதலியவற்றை செலுத்துவதற்கான சேகரிக்க அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் துவக்கப்பட்டுள்ள கணக்குகள், அங்கீகாரம் இல்லாத வங்கிகளில் கடன் வாங்குபவர்கள் வரிகள், டியூட்டிகள், சட்டப்பூர்வ பாக்கித் தொகைகளை வசூலிக்க இயலாது. 7. ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கான கேஷ் ஃப்ளோக்களை பெறுவதற்காக/கண்காணிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக வங்கி நிதி உதவி அளித்திட துவக்கப்படும் கணக்குகள், இதற்காக கடன் வாங்குபவர் அந்த திட்டத்திற்காக ஏதேனும் சிசி/ஓடி வசதியை பெறாமல் இருந்திருக்க வேண்டும். 8. ஒயிட் லேபரில் ஏடிஎம் ஆபரேட்டர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்ட்களின் கணக்குகள், கேஷ்-இன்-டிரான்ஸிட் (சிஐடி) கம்பெனிகள்/ கரன்சியை பெறும் கேஷ் ரெப்ளெனிஷ்மெண்ட் ஏஜென்சிகள் (சிஆர்ஏக்கள்). 9. இன்டர்-பேங்க் அக்கவுண்ட்ஸ் 10. எக்ஸிம் பேங்க், நபார்டு, என்ஹெச்பி, மற்றும் சிப்பி போன்ற இந்தியா முழுவதுமான நிதி உதவி அமைப்புகளிடம் (ஏஐஎஃப்ஐக்கள்) கணக்குகள். 11. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் குறிப்பிட்ட அறிவுறுத்தலின் கீழ் தொடங்கப்பட்ட கணக்குகள் 12. மத்திய அல்லது மாநில அரசுகள்/ஒழுங்குமுறை அமைப்பு/நீதிமன்றங்கள்/விசாரணை ஏஜென்சிகள் போன்றவற்றின் உத்தரவுகளால் முடக்கப்பட்ட கணக்குகள். இவற்றில் வாடிக்கையாளர் தேவைக்கு மேல் எந்தவிதமான கழித்தல்களையும் மேற்கொள்ள முடியாது.	அங்கீகரிக்கப்பட்ட நபரின்/நபர்களின் பெயர்
	கையெழுத்திட அங்கீகரிக்கப்பட்ட நபரின் கையெழுத்து / கைப்பெருவிரல் ரேகை மற்றும் ரஃபர் ஸ்டாம்பு

10. *உறுதிமொழி

நான்/நாங்கள் இந்தியாவில் வசிப்பவர்கள். நான்/நாங்கள் அளித்த தகவல்கள் உண்மையானவை மற்றும் சரியானவை என்று நான்/நாங்கள் தெரிவிக்கிறோம். தகவல் தவறானது, உண்மைக்குப் புறம்பானது, தவறாக சித்தரிப்பது மற்றும் தவறாக வழிநடத்துவது என கண்டறியப்பட்டால், அதற்கு நான் பொறுப்பாவேன் என்பதை அறிவேன். கீழே கையெழுத்திட்ட நான்/நாங்கள், ஆர்பிஎல் பேங்கில் தற்போது மற்றும் எதிர்காலத்தில் துவக்கப்படும் என்று/எங்கள் அனைத்து கணக்குகள் மற்றும் ஏடிஎம்எக்/டெபிட் கார்டு/மொபைல் பேங்கிங்/இன்டர்நெட் பேங்கிங்/போன் பேங்கிங்/பிஸி செலுத்தும் வசதி என உள்ளிட்ட மற்றும் இவைதான் என்ற வரம்பினி்றி பல்வேறு சேவைகள் தொடர்பானவை சம்பந்தமாக www.rblbank.com (மற்றவை > விதிகள் மற்றும் நிபந்தனைகள்) எனும் இணையதளத்தில் காட்டப்படும் அனைத்து விதிகள் மற்றும் நிபந்தனைகளையும் படித்து புரிந்து கொண்டு, அவற்றை பின்பற்ற ஒப்புக் கொள்கிறோம். நான்/நாங்கள் வங்கி அதன் சுய தீர்மானப்படி எனக்கு / எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் தராமல் எந்த ஒரு சேவையையும் முழுமையாக அல்லது பகுதியாக தொடராமல் நிறுத்தலாம். அதோடு நான் அவ்வப்போது வங்கி உரித்தாகும் விதத்தில் சேவைக் கட்டணங்களுக்காக என்று கணக்கிலிருந்து பணத்தை கழித்துக் கொள்ளலாம் என்பதற்கு சம்மதிக்கிறேன். என்று/எங்களது கோரிக்கையின் பேரில் முன்னரே பணம் எடுத்துக் கொள்ளும் அனுமதிக்கப்படுவதற்கும் சம்மதிக்கிறோம். டெபாசிட் மீதான வட்டி வழங்குதல் அவ்வப்போது வங்கியால்/இந்திய ரிசர்வ் வங்கியால் நடப்பில் உள்ள விதிகளின்படி நிர்ணயிக்கப்படலாம் என்பதற்கு சம்மதிக்கிறோம். வங்கி அல்லது அதன் ஏஜென்ட்கள் தேவையான குறிப்புகள்/விசாரிப்புகளை செய்திட, தேவையான அல்லது தகுந்ததென கருதப்படும் கிரெடிட் பியூரோக்கள்/சட்டப்பூர்வ அமைப்புகள்/மற்ற ஏஜென்சிகளுடன் ஏதேனும்/அனைத்து தகவல்களையும் பரிமாறிக் கொள்ள/பகிர்ந்துகொள்ள/நான்/நாங்கள் அங்கீகரிக்கிறோம்.

நான்/நாங்கள் இதன் மூலம் ஆர்பிஎல் பேங்கில் கணக்கு துவக்க என்னால்/எங்களால் அளிக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி ஆர்பிஎல் பேங்கில் வைத்திருக்கும் ஏதேனும் கணக்கில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது அல்ல என்று உறுதியளிக்கிறோம். அப்படி ஏதேனும் கணக்கு ஏற்கனவே இருக்கிறது என்று அறியப்பட்டால் புதிய கணக்கு துவக்கப்படாது அல்லது துவக்கப்பட்டுள்ள புதிய கணக்கு மூடக்கப்பட்டு விடும்.

நான்/நாங்கள், ஆர்பிஎல் வங்கிக்கு எந்தவொரு பரிவர்த்தனை மற்றும் வாடிக்கையாளர் விவரங்களையும் வெளியிடுவதைத் தடுக்கும் விதத்தில் மூன்றாம் தரப்பினருடன்/வாடிக்கையாளருடன் நான்/நாங்கள் எந்த வெளிப்படுத்தாத உடன்படிக்கைக்கும் கட்டுப்படவில்லை என்பதை இதன் மூலம் ஒப்புக் கொள்கிறோம் மற்றும் உறுதி செய்கிறோம் மற்றும் உரித்தாகும் விதத்தில் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு ஏற்ப ஆர்பிஎல் வங்கிக்குத் தேவைப்படும் வாடிக்கையாளர் தகவல்களை அளிப்பதற்கும் சம்மதிக்கிறோம்.

கணக்கு அடிப்படையிலான உறவு முறை உருவாக்கப்படும் நேரத்தில் மற்றும் அதன் பின், என்னால்/எங்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கேஷ்யூசி ஆவணங்களில்/தகவல்களில் ஏதேனும் அப்டேட் இருந்தால், நான்/நாங்கள் ஆவணங்களை அப்டேட் செய்த 30 நாட்களுக்குள் அத்தகைய ஆவணங்களை வங்கிக்கு அப்டேட் செய்வோம் என்று தெரிவிக்கிறோம்.

டெபிட் கார்டுக்கு: வங்கியில் இருந்து பெறப்படும் கணக்கு தொடர்பான சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக செயல்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவம்(கள்)/தொடர்பான ஆவணங்களில் நான்/நாங்கள் அளித்த தகவல்களை வங்கியின் கிளைகள்/துணை அமைப்புகள்/இணை நிறுவனங்கள், சேவை வழங்குபவர்கள், பிற வங்கிகள்/நிதி நிறுவனங்கள், அரசு அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு தகவல் சரிபார்ப்புக்காக அல்லது வங்கி தடுத்து எனக் கருதும் பிற தொடர்புடைய நோக்கங்களுக்காக எனக்கு/எங்களுக்கு எவ்வித முன்னறிவிப்பினி்றி வெளிப்படுத்த வங்கிக்கு நான்/நாங்கள் இதன் மூலம் அங்கீகாரம் அளித்து ஒப்புதல் அளிக்கிறோம். நான்/நாங்கள் இதன் மூலம் ஒப்பந்தத்தின் தனியுரிமை மற்றும் தனியுரிமைக்கான சலுகைகளை வெளிப்படையாக ரத்து செய்கிறோம்.

சிகேஷ்யுசி பதிவேட்டில் தேவையான தகவல்களை பதிவேற்றுவதற்கு நான் / நாங்கள் இதன் மூலம் ஒப்புக் கொள்கிறோம். என்று அடையாளம் மற்றும் முகவரியைச் சரிபார்க்கும் நோக்கத்திற்காக சிகேஷ்யுசி பதிவேட்டில் இருந்து என்று பதிவுகளை டவுன்லோட் செய்து சேமிப்பதற்கான என்று ஒப்புதலை அளிக்கிறேன். என்று சிகேஷ்யுசி பதிவேட்டில் என்று கேஷ்யுசி பதிவுகள் / என்று பெயர், முகவரி, பிறந்த தேதி, பான் நம்பர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உள்ளன என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

ஏ. ஆர்பிஎல் பேங்க், விண்ணப்பப்படிவத்தில் நீங்கள் அளித்துள்ள உங்கள் சுய விவரங்களை அவ்வப்போது பயன்படுத்தி மற்றும் வங்கியின் திட்டங்கள், சேவைகள் மற்றும் ஆர்பிஎல் பேங்க்-ஆல் அளிக்கப்படும் வணிக ஊக்குவிப்பு சலுகைகளை பற்றி உங்களுக்கு தெரிவிக்க, மார்க்கெட்டிங் தகவல்களை அளிக்க, உங்களை தொடர்பு கொள்ள சுயமாக அல்லது பார்ட்னர்கள்/ மூன்றாம் தரப்பினர் உடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் அளிக்க விரும்புகிறது.உங்களை எம்எம்எல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் ஆர்பிஎல் பேங்க் தொடர்பு கொள்ள அனுமதிப்பது அல்லது அனுமதிக்க மறுப்பது போன்றவற்றுக்காக உங்கள் விரும்பத்தை கீழே தெரிவியுங்கள்.

☐ சரி, வங்கி என்னை தொடர்பு கொள்ளலாம்

☐ வேண்டாம், வங்கி என்னை தொடர்பு கொள்ளக் கூடாது

பி. நான்/நாங்கள் என்று/எங்களுடன் தொடர்புடைய தகவல்/தரவை என்னிடமிருந்து/எங்களிடமிருந்து மேலும் குறிப்பிட்ட ஒப்புதல் அல்லது அங்கீகாரம் இல்லாமல் ஆர்பிஎல் பேங்கின் குரூப் நிறுவனங்கள்/ அசோசியேட்கள்/சேவை வழங்குபவர்கள்/சார்பு அமைப்புகள் /இணை நிறுவனங்கள்/கூட்டு நிறுவனங்கள்/ வங்கி வங்கி வழங்கும் எந்தவொரு திட்டத்தையும்/சேவையையும் சந்தைப்படுத்துதல்/வழங்குதல்/விற்பனை நோக்கத்திற்காக சேவைகள்/திட்டங்கள் வழங்குவதற்கான ஏற்பாட்டில் வங்கி யாருடன் இணைந்துள்ளதோ அத்தகைய ஏதேனும் அமைப்புடன் அல்லது நபருடன் எந்த வகையிலும் பகிர்ந்துகொள்ள, வெளிப்படுத்த, பரிமாற்றம் செய்ய அல்லது எந்த வகையிலும் பயன்படுத்த வங்கிக்கு அங்கீகாரம் வழங்குகிறோம்.

☐ ஆம்

☐ இல்லை, என்று தகவல் / டேட்டாவை பகிர்ந்து கொள்ளவோ, வெளிப்படுத்தவோ, பரிமாறிக் கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ நான் சம்மதிக்கவில்லை.

☐ என்று வாடிக்கையாளர் ஐடியுடன் கீழ் அப்டேட் செய்யப்பட்ட என்று கேஷ்யுசி விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை (உரித்தாகுமெனில் டிக் ☒ செய்யுங்கள். இல்லையேல், புதிய சிஐஎஃப் அளியுங்கள்).

☐ நிறுவனத்தின் கேஷ்யுசி தகவலின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

ஃபாரின் காண்ட்ரிபியூஷன் (ரெகுலேஷன்) சட்டம், 2010 மற்றும் ஃபாரின் காண்ட்ரிபியூஷன் (ரெகுலேஷன்) ரூல்ஸ் 2011 கீழ் உறுதிமொழி

☐ நான்/நாங்கள் வழக்கமான இயக்க முறைகளின் ஒரு பாகமாக வெளிநாட்டில் இருந்து எந்த பண பங்களிப்பையும் பெறுவதில்லை என்றும் மற்றும் வருங்காலத்தில் நாங்கள் அவ்வாறு பெற்றால் அது பற்றி வங்கிக்கு முன்னதாகவே போதிய அறிவிப்பை அளிப்போம் என்று உறுதியளிக்கிறோம் அல்லது

☐ வழக்கமான இயக்க முறையின் ஒரு பாகமாக நான்/நாங்கள் வெளிநாட்டில் இருந்து பண பங்களிப்பை பெறுகிறோம். வங்கியின் ஃப்சிஆர் கணக்கு _____ மூலமாக வெளிநாட்டு பணத்தை வரவு வைப்பதற்காக உள்நுறை அமைச்சகத்திடம் (எம்ஹெச்ஏ) இதற்கான தனி ஒப்புதல் எங்களால் பெறப்பட்டுள்ளது மற்றும் இதற்காகவே குறிப்பாக ஃப்சிஆர் கிரெடிட்களுக்காக கணக்கு துவக்கப்பட்டுள்ளது மற்றும் அந்த கணக்கு ஆர்பிஎல் வங்கியில் துவக்கப்பட்டுள்ளது என்பதை நான்/நாங்கள் உறுதி செய்கிறோம்.

11. *கையெழுத்திட

(இந்தப் படிவம் காலியாக இருந்தால் கையெழுத்திட வேண்டாம். நீங்கள் திருப்தி அடையும் விதத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகள் மற்றும் பத்திகளை முழுமையாக நிரப்பியதை உறுதி செய்த பின், படிவத்தில் கையெழுத்திடுங்கள்)

டெபாசிட்டரின் கையெழுத்து/கைப்பெருவிரல் ரேகை மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்

மேன்டேட் ஹோல்டரின் கையெழுத்து/கைப்பெருவிரல் ரேகை மற்றும் ரப்பர் ஸ்டாம்ப்

பெயர்: _____ தேதி:

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

பெயர்: _____ தேதி:

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

12. *வாரிசு நியமனப் படிவம் டிஏ1: (தனி உரிமையாளர் நிறுவனத்தில் உரிமையாளர் வாரிசாக இருக்க முடியாது) (தொடர்கிறது.)

☐ மேலே உள்ள கணக்கிற்கு நான்/நாங்கள் வாரிசு நியமனத்திற்கு பரிந்துரைக்க விரும்புகிறோம் (ஒரு தனிப்பட்ட வாரிசு மட்டுமே அனுமதிக்கப்படுவார்)

☐ எனக்கு/எங்களுக்கு வாரிசு நியமன வசதி தேவையில்லை. வாரிசு நியமிக்காதது தொடர்புடைய ஆபத்து மற்றும் விளைவுகளை நான்/நாங்கள் புரிந்து கொண்டு ஒப்புக் கொள்கிறோம்.

நியமன விவரங்கள் அறிக்கையில் காட்டப்பட வேண்டும்: ☐ ஆம் ☐ இல்லை

நான் (பெயர்) _____ (முகவரி) _____

_____நான் மரணம் அடைந்தால், மேற்குறிப்பிட்ட கணக்கில் உள்ள வைப்புத் தொகையை வங்கி திருப்பி அளித்திட பின்வரும் நபரை பரிந்துரைக்கிறேன்.

வாரிசின் பெயர் _____ வாரிசின் முகவரி _____

டெபாசிட்டாரர் உடன் உறவுமுறை (ஏதேனும் இருந்தால்) _____

*வாரிசின் பிறந்த தேதி

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

 மொபைல் நம்பர் _____ மின்னஞ்சல் ஐடி _____

**இந்த தேதியில் வாரிசு மைனராக இருப்பதால், வாரிசு மைனர் ஆக இருக்கும் காலத்தில் நான் மரணம் அடைந்தால், வாரிசின் சார்பாக டெபாசிட்டில் உள்ள தொகையை பெற்றுக் கொள்ள நான் _____ ஐ நியமிக்கிறேன்.

நியமிக்கப்பட்டவரின் பிறந்த தேதி

D	D	M	M	Y	Y	Y	Y
---	---	---	---	---	---	---	---

மைனர் உடன் உறவுமுறை: _____ முகவரி: முதன்மை விண்ணப்பதாரர் போலவே ☐

முகவரி-முதன்மை விண்ணப்பதாரரிடமிருந்து மாறுபட்டிருந்தால்: _____

டெபாசிட்டாரரின் கையெழுத்து/கைப்பெருவிரல் ரேகை ரப்பர் ஸ்டாம்ப் உடன்

Page 4 of 6

12. *வாரிசு நியமனப் படிவம் டிஏ 1: (உரிமையாளர் தனி உரிமையாளர் நிறுவனத்தில் வாரிசுதாரர் ஆக இருக்க இயலாது) (தொடர்கிறது..)

*** சாட்சியின் விபரங்கள்									
பெயர் _____	பெயர் _____								
கையெழுத்து *** _____	கையெழுத்து *** _____								
முகவரி _____	முகவரி _____								
_____	_____								
தேதி D D M M Y Y Y Y இடம் _____	தேதி D D M M Y Y Y Y இடம் _____								

***பெயரிடச் செய்யப்படாத கையெழுத்து இடமில்லாத கட்டைவிரல் பதிவாக இருந்தால் மட்டுமே சாட்சி(கள்) தேவை. (சாட்சியாக 1. வங்கி அதிகாரிகள் இருவரும், 2. இரண்டு மூன்றாம் தரப்பினர் அல்லது 3. மூன்றாம் தரப்பினர் 1 மற்றும் 1 வங்கி அதிகாரி தேவை)
 **வாரிசு மைனராக இருந்தால், மைனர் சார்பாகச் செய்யப்பட சட்டப்பூர்வமாக உரிமையுள்ள நபரால் வாரிசு நியமனம் கையெழுத்திடப்பட வேண்டும்.

13. *தனி உரிமையாளர் உறுதிமொழி

நான் இதன் மூலம் _____ என்ற பெயரில் இயங்கி வரும் வணிகத்தின் தனி உரிமையாளர் மற்றும் இந்த வணிகத்தில் அனைத்து செயல்பாடுகளுக்கும் நானே பொறுப்பு. மேலும் நான் எனது சொந்த பெயரில் நடத்தப்படும் அனைத்து வணிக நடவடிக்கைகளுக்கும் தனிப்பட்ட விதத்தில் முழுமையாக தொடர்ந்து பொறுப்பேற்பேன். நான் மேற்குறிப்பிட்ட தனி உரிமையாளர் நிறுவனத்திற்காக ஒரு கரண்ட் அக்கவுண்ட் துவக்க ஆர்பிஎல் பேங்க் _____ கிளை இடம் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கணக்கில் வங்கி பணி மேற்கொள்ளப்படும் அனைத்து காசோலைகள் மற்றும் பிறவற்றுக்கு நான் பொறுப்பாளியாக இருப்பதாக தெரிவிக்கிறேன் மற்றும் வணிகக் கணக்குகளை நடத்துவதற்கான வங்கியின் விதிகளுக்கு இணங்கவும் கட்டுப்படவும் ஒப்புக்கொள்கிறேன். அதோடு அனைத்து காசோலைகள் அல்லது ஆர்டர்கள் ஏற்று பணம் வழங்க ஆர்பிஎல் வங்கியை அங்கீகரிக்கவும், கூறப்பட்ட விதத்தில் மேற்படி தனி உரிமை நிறுவனத்தின் சார்பாக முறையாக கையெழுத்திடப்பட்ட செயல்பாடுகளில் வங்கி செலுத்த வேண்டிய பணத்திற்கான குறிப்புகள் அல்லது பில்கள் அல்லது செய்யப்படும் நோட்டீசு அல்லது ரசீதுகள் எடுக்கப்படும் அல்லது ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் கணக்கின் செயல்பாடுகள் உட்பட அனைத்துக்கும் இணங்கி நடக்க ஒப்புக் கொள்கிறேன். இவற்றில் வங்கியில் உள்ள தனி உரிமையாளரின் கணக்கு சார்பாக உங்களின் உடைமையான பணத்துக்காக தனி உரிமையாளர் நிலைக்காக செய்யப்படும் அனைத்து காசோலைகள், கியாரண்டி அல்லது இதர ஆர்டர்கள், ஏற்கப்படும் பில்கள் அல்லது குறிப்பிடப்பட்ட விவாதத்துக்கு உட்படக் கூடியவற்றை உங்களுடன் உள்ள தனி உரிமையாளர் நிலை கணக்கில் (கணக்குகளில்) கழித்திட, அத்தகைய கணக்குகள் தற்போதே கிரெடிட் அல்லது ஓவர் டிரான் நிலையில் இருந்தாலும் அல்லது வங்கியின் உரிமைகளுக்கு பாதிப்பு இல்லாமல் எந்த ஓவர் டிரான் டெபிடும் மறுக்க அல்லது அனுமதிக்க அல்லது ஓவர் டிரான் டெபிட் அதிகரிக்கலாம் மற்றும் எந்த அத்தகைய ஓவர் டிரான் டெபிட் மற்றும் வட்டி ஆனாலும் அதை திருப்பிச் செலுத்த நான் பொறுப்பு ஏற்கிறேன். எனது உடைமையாளர் நிறுவனத்தின் அமைப்பில் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறது எனில் எழுத்துப் பூர்வமாக நான் வங்கிக்கு தெரிவிப்பேன் மற்றும் வங்கியின் அத்தகைய மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் பேரில் பாக்கியுள்ள ஏதேனும் தொகைகளை வங்கிக்கு செலுத்துவது மற்றும் அத்தகைய அனைத்து கடன் பொறுப்புகளும் தீர்க்கப்படும் வரை நான் தொடர்ந்து பொறுப்பேற்பேன். நான் இத்தகைய கணக்கு மற்றும் அது சார்ந்த சேவைகளுக்கு உரித்தாகும் மற்றும் அவ்வப்போது திருத்தப்படக் கூடிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை படித்துப் புரிந்து கொண்டுள்ளேன் மற்றும் அவை அனைத்துக்கும் எப்போதுமே கட்டுப்பாட்டிற்குப்பேன்.	தனி உரிமையாளரின் கையெழுத்து/கைப்பெருவிரல் ரேகை ஸ்டாம்ப் உடன்
--	--

14. *வங்கி பயன்பாட்டிற்கு மட்டுமே

*கேஷ்யசி விவரங்கள்	*ஆவணத்தின் பெயர்	*ஆவண அடையாள எண்.	*வெளியீட்டு இடம்	*வெளியீட்டு தேதி	காலாவதி தேதி	*வழங்கும் அமைப்பு
*விரும்பப்படும் அஞ்சல் முகவரிக்கான சான்று				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
பதிவு செய்யப்பட்ட முகவரிக்கான சான்று				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
வணிகத்தின் முக்கிய இடத்தின் சான்று				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
*கேஷ்யசி விவரங்கள்	*ஆவணத்தின் பெயர்	*ஆவண அடையாள எண்.	*வெளியீட்டு இடம்	*வெளியீட்டு தேதி	காலாவதி தேதி	*வழங்கும் அமைப்பு
*அடையாளச் சான்று 1				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	
அடையாளச் சான்று 2				D D M M Y Y Y Y	D D M M Y Y Y Y	

15. *ஏற்பு

கீழ்க்கண்டவற்றுக்காக விண்ணப்பம் பெறப்பட்டது ☐ கரண்ட் அக்கவுண்ட்		தகவல் குறிப்பு எண்.
ஆரம்பத்தில் செலுத்தும் விபரங்கள்		
ஆரம்பத் தொகை ரூ. _____ வார்த்தைகளில் _____ ☐ கேஷ் _____ ☐ செக் நம்பர் _____ தேதி D D M M Y Y Y Y எடுக்கப்படும் இடம் _____ வங்கி _____ கிளை _____ ☐ எனது ஆர்பிஎல் பேங்க் அக்கவுண்டில் கழியுங்கள் _____ கிளை கோடு _____ முறையாக பூர்த்தி செய்யப்பட்ட நாமினேஷன் ஃபார்ம் ☐ ஆம் ☐ இல்லை டிஏ 1 பெறப்பட்டுள்ளது _____ வங்கி அதிகாரியின் பெயர் (சரிபார்க்கப்பட்டது) _____ வங்கி அதிகாரியின் கையெழுத்து மற்றும் ஸ்டாம்ப் _____ எந்த ஒரு தகவல் தொடர்புக்கும் உங்கள் ரெஃபரன்ஸ் நம்பரை குறிப்பிடுங்கள் _____		குறிப்பு: டிடி/பிஓ/செக் கிளியரன்ஸ்-ஐப் பொறுத்து ஊழியரின் ஐடி _____ தேதி D D M M Y Y Y Y

போன் பேங்கிங்-க்காக பொறுப்பாக செயல்படும் குழு அதிகாரிகள் 24x7 செயல்படுவார்கள் எங்களை அழையுங்கள்: + 91 22 6115 630	எங்களுக்கு இமெயில் செய்யுங்கள்: ரெசிடென்ட் / தனி நபர் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு: customercare@rblbank.com ரெசிடென்ட் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு: nriranking@rblbank.com	www இணையதளம்: www.rblbank.com
---	---	---

எஸ்எம்எஸ் பேங்கிங்: அனைத்து எஸ்எம்எஸ் பேங்கிங் விசாரிப்புகளுக்கும் வெஸ்ப் என டைப் செய்து 9223366333 என்ற எண்ணிற்கு அனுப்புகள்.		எம்ஓ பேங்க் ஆர்பிஎல் எம்ஓ பேங்க் -மொபைல் பேங்கிங் ஆப்-ன் சமீபத்திய வடிவை டவுன்லோட் செய்ய இங்கே ஸ்கேன் செய்யுங்கள்.	இன்டர்நெட் பேங்கிங்கை லாக்கின் செய்ய: www.rblbank.com மற்றும் உங்கள் கணக்கை எளிதாக அணுகலாம்.
டெபிட் கார்டு: மிகச் சிறந்த அம்சங்கள் மற்றும் நன்மைகள். உங்களுக்கு மிகவும் ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுங்கள்.			

[illegible]